

# Tamil Murli Quiz 30-08-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.  
இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:

இன்று பப்தாதா எந்த விதமான இரட்டை ரூப குழந்தைகளைப் பார்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்?

- A. ☐ மாயா ப்ரூப் மற்றும் பிராம்மண வாழ்க்கையின் ப்ரூப் குழந்தைகளை
- B. ☐ அதிகாரி மற்றும் பாலகனாக இருக்கும் குழந்தைகளை
- C. ☐ ஞானம் மற்றும் யோகம் நிறைந்த குழந்தைகளை
- D. ☐ ஆக்ஞாகாரி மற்றும் பர்மான்வர்தார் குழந்தைகளை

Q.2) சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்வு செய்யவும்:

இன்றைய நாட்களின் அறிவியல் யுகத்தில் ஒவ்வொரு விஷயத்தில் நடைமுறை எடுத்துக்காட்டு மற்றும் நிரூபணம் மூலமாகத்தான் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள். கேட்பதிலும் சொல்வதிலும் நிச்சயம் செய்வதில்லை. பரமாத்மா ஞானத்தை நிச்சயம் செய்வதற்கான வெளிப்படையான நிரூபணம் \_\_\_\_\_.

- A. ☐ உங்கள் அனைவரின் நடவடிக்கை, சுபாவம்
- B. ☒ உங்கள் அனைவரின் வாழ்க்கை
- C. ☒ நடக்க முடியாதவை கூட நடக்கின்ற விஷயங்கள்
- D. ☐ உங்களின் ஆடை அலங்காரங்கள்

Q.3) சரியான விடையை தேர்வு செய்யவும்:

எப்பொழுதும் தன்னை பரமாத்மா ஞானத்தின் பிரத்யட்சமான ஒரு எடுத்துக்காட்டு மற்றும் நிரூபணம் என்று புரிந்து கொள்வதினால் நிரந்தரமாகவே \_\_\_\_\_ ஆகி இருப்பீர்கள்.

- A. ☐ மாயா ப்ரூப்
- B. ☐ குடியானவர்
- C. ☐ கவலையற்றவர்
- D. ☐ சேவாதாரி

Q.4) சரியா? தவறா?:

பக்தி மார்கத்தில் இறைவனை சந்திப்பது கடினம் என்கிறார்கள். ஆனால் நீங்களோ சந்திப்பது என்னுடைய அதிகாரம் என்று நினைகிறீர்கள். அதிகாரி வாழ்க்கை என்றால் தந்தையின் அனைத்து பொக்கிசங்களிலும் நிறைந்த வாழ்க்கை .

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.5) சரியான விடையை தேர்வு செய்யவும்:

பரமாத்மா சந்திப்பு மற்றும் பரமாத்மா ஞானத்தின் விஷேசமே \_\_\_\_\_ என்பது தான் .

- A. ☐ அளவற்றது
- B. ☐ குறைவற்றது
- C. ☒ அழிவற்றது
- D. ☐ எல்லையற்றது

Q.6) சரியான விடையை தேர்வு செய்யவும்:

சங்கமயுகத்தின் விஷேசமே \_\_\_\_\_ இருப்பது.

- A. ☐ யோகி மற்றும் போகியாக
- B. ☒ முயற்சி மற்றும் பிராப்தி சேர்ந்தே
- C. ☐ அனைத்தும் இருந்தும் எதுவும் இல்லாமல்
- D. ☐ தந்தை மற்றும் ஆஸ்தியை நினைத்துக் கொண்டே

- Q.7) சரியா? தவறா? :
- எவ்வளவு அதிகமாக பூட்டை தயாரிக்கிறார்களோ அந்த அளவு அதிகமாக திருடர்கள் ஆகிவிட்டார்கள் . முந்தய காலங்களில் திறந்த பெட்டகமாக இருந்தது என்றால் இவ்வளவு அதிகமாக திருடர்கள் இருக்கவில்லை.
- A. ☒ சரி
- B. ☐ தவறு

- Q.8) சரியான விடையை தேர்வு செய்யவும்:
- இடைவிடாத யோகா விதி மூலம் இடைவிடாது \_\_\_\_\_ ஆகக்கூடிய உயர்ந்த மகன் ஆத்மா ஆகுக.
- A. ☐ சக்திசாலி
- B. ☐ நினைவு செய்பவர்
- C. ☒ பூஜைக்குரியவர்
- D. ☐ வெற்றிசாலி

- Q.9) சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:
- அமைதி சக்திக்கான ஆதாரம் \_\_\_\_\_ தான்.
- A. ☒ தெய்வீக புத்தி
- B. ☐ நிரந்தர யோகா
- C. ☐ சுயதரிசன சக்கரதாரி ஆவது
- D. ☐ தூய்மை

- Q.10) சரியான இரண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும் :
- பரமாத்மா ஞானத்தின் நிரூபணம் என்று எதைக் கூறுகிறோம்?
- A. ☒ பழைய உலகத்தின் பொருட்களை பார்த்தாலும் பார்க்காமல் இருப்பது
- B. ☐ இந்த உலகில் இருந்தாலும் இறந்தவற்போல் இருப்பது
- C. ☒ உடலைப்பார்த்தாலும் உள் உணர்வில் ஆன்மாவைப் பார்ப்பது
- D. ☐ துக்கம் கொடுப்பவர்களுக்கும் சுகத்தைக் கொடுப்பது